

வணிகவரித் துறை

அனுப்புநர்

திரு.த.ஜேக்கப், இ.ஆ.ப.,
வணிகவரி ஆணையர்,
எழிலகம், சேப்பாக்கம்,
சென்னை 600 005

பெறுநர்

இயக்குநர்,
கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவ
பணிகள், சென்னை 6

க.எண்/44577/07 (VCC No:1320) நாள்: 15.10.2007

அய்யா,

பொருள் தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரி சட்டம் 2006 1/1/2007 ல்
தமிழ்நாட்டில் அமுலுக்கு வந்தன – திரவ நைட்ரஜன் VAT 4%

- பார்வை 1. தங்களின் கடிதம் நக எண் 106110/டி2/2007 நாள்
9/8/2007
2. வணிகவரி ஆணையர், சென்னை 5 கடித எண்
மகூவ/7496/07 /24 நாள் 29/5/2007

தமிழ்நாட்டில் மதிப்புக் கூட்டு வரி 1.1.2007 முதல் அமுலுக்கு வந்துவிட்டது.
ஆகையால், திரவ நைட்ரஜன் என்ற பொருளுக்கு மதிப்புக் கூட்டு வரி 4 சதவிகிதம் மட்டும்
விற்பனை செய்யும் போது வரிசெலுத்தினால் போதும். விற்பனை வரி 1.1.2007 முதல்
இல்லை.

(ஓம்) க.சண்முகம்,
வணிகவரி ஆணையருக்காக

நகல்
செயலர், வணிகவரி மற்றும் பதிவுத்துறை,
தலைமைச் செயலகம் , சென்னை 9

/உண்மை நகல்/உத்திரவுப்படி/

வணிகவரி அலுவலர் (மகூவ)